



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்றி நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொல்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சம்வதேச தன்னாள் முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொல் முத்தினர்
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கலை

“பவ்யஜீவன்”

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதர்

சுகசிந்தாமணி தமிழில் உள்ள சிறந்த காப்பியங்களில் ஒன்று. அது ஜெனசமயத் துறவியாகிய திருத்தக்க தேவைரென்னும் பெரியாரால் இயற்றப்பெற்றது. ஜெனாக்ஸன் அந்தாலே ஒரு பர்ரா பானா ரூலாகப் போர்டி வருகின்றனர்.

(புதன் முதலில் அந்தாலேதான் ஆராய்ந்து வெளியிட்டே என்பது தமிழ்லகு அறிந்த விஷயம். சிந்தாமணியே என்னுடைய தமிழ்நாற் பதிப்பில் முதல் அரும்பு. வழக்கொழிந்த பழர்தமிழ்நால்களை அறிவதற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவதற்கும் என்ன உள்ளத்தைப் பக்குவப்படுத்தி ஊக்கழுட்டியவை அந்தநாலும் அதன் உரையுமே. தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டென்னும் உண்மையை எனக்கு முதன்முதலில் வெளிப்படுத்தி யது அந்த நாலே.

புதன் முயற்சியிலே அடையும் சிராமங்கள் அவைறந்தன. சிந்தாமணியைப் போன்ற நால்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாதை போல இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோற்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜென சமயத்தைச் சார்ந்தவை. சைவம், அத்வைகள், வைணவம். என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின. ஜென சமயத்தைப்பற்றி அறிந்தவர்களோயோ, கூறும் தமிழ்நால்களோயோ காண்பது அரிதாக இருந்தது. அன்றியும் திருவாவடு துறை யாதீனமாகிய சைவ மடத்திற் படித்த எனக்குப் புறச்சமயமாகிய ஜெனத்தைப்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு எது?

நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். சிந்தாபாளி ஏட்டுப் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னவர் சேலம் இராமசாமி முதலியார். நானும் படித்து அவருக்கும் பாடஞ் சொல்லி வந்தேன். ஜெனசமயக் கொள்கைகளை அறிந்துகொள்வதற்கு மிகவும் பாடுபட்டேன். என்னிடம் படித்துக்கொண் டிருந்த இராமலிங்க பண்டாரவிமண்பவர், என் கல்லூத்துக்கையறிந்து கும்பகோணத்தில் ஜெனர்கள் சிலர் இருந்திருக்கவென்று கூறிய தோடு தமக்குத் தெரிந்த சந்திரநாத ஸாட்டியா பெண்டு இருவரை எனக்குப் பழக்கம் சொல்விருதாகவர் சொன்னார்.

இருநாள் சந்திரநாத ஸாட்டியார் வீட்டிற்கு அவரும் நானும் போனேன். அந்த வீடு ராமஸ்வாமி ஸ்டீலியுக்கு ஓல்புறமுன்னாரு தெருவில் இருந்தது. அவர்கள் வீட்டில் வாழுமாறமும், மானிலைத்தோரணமும் கட்டப்பட்டிருக்கவா. பாத்தோலம் போட்டிருந்தார்கள். ஜெனசமய நூல்களில் ரிகர்டின்த் ப்ரசிற்சியை யுடைய வீட்டேர் அப்பாசாமி நயினர் என்பதையும் வீவரை வீரருக்கு வந்திருந்தனர். முதலில் சந்திரநாத ஸிரட்டியா கொயறும் அப்பால் மற்றவர்களையும் பழக்கம் செய்துகொண்டேன். “இன்று உங்கள் வீட்டில் ஏதோ சுபகாரியம் நடந்ததுபோயிருக்கிறது” என்றேன் நான்; “ஆமாம்! இன்று சிந்தாமணி பாராணா கூர்த்தி உத்ஸவம். சில மாதங்களாகச் சிந்தாமணி பட்டார்க் நடந்துவந்தது” என்றார். வீடேர் அப்பாசாமி நயினர் சந்தாத ஸால்லாச் சந்திரநாத செட்டியார் முதலியோர் அதைப் படனம் செய்துவந்தார்களென்று அறிந்தேன்: எனக்கு அப்பொழுது இராமாயண பட்டாபிழேகம், பெரியபூராண பட்டார்க் முதலியப் செய்திகள் ஞாபகத்துக்கு வந்தன.

அப்பால் என்னுடைய சந்தேகங்கள் போவதற்கு அந்த ஜெனர்கள் பெரிதும் துளை செய்வார்களென்ற தெரியும் எனக்கு உண்டாயிற்று: அப்பாசாமி நயினரிடமிருந்து பல விஶாக்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர் சிலகாலம் கும்பகோணத்தில் இருந்தார். அவர் இருந்தவரையிலும் அடிக்கடி அவரிடம் சென்று விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அவர் பிறகு ஊர் சென்றுவிட்டார். நான் கண்டு டோடி ஜெனர் பலர், கும்பகோணத்தில் தரவி செட்டியார் என்ற ஒருவர் இருந்தனரென்றும் அவர் ஜென விஷயங்களில் ஓர் உறையாணியைப்போல விளங்கினாரன்றும் கூறினார்; “அவர் பிருந்திருந்தால் இந்த விஷயங்களை உள்ளகை நெல்லிக்குள்ளேபால விவக்கிவிடுவாரே!” என்று இருக்கினார்.

1. இவர், கும்பகோணம் காலேஜ் பிரின்விபால் ஸ்ரீமான் ராம்பகதார் அ. சங்கரவார்த்தி நயினர் அவர்களுடைய பிதா.

சுதாரநாத் செட்டியார் மிக்க செல்வர்; ஜைலூ ஸ்டபிள்ஸ் ஸ்டீல் ஸ்டேயவர். அவருக்குச் சிந்தாமணி முழுவதும் பாடமாக இருந்தது. வைணவர்கள் திவ்யப் பிரபந்தத்தை ஸேல்விப் பத்துபோல அவர் சிந்தாமணியை ஸேல்வித்து மனதும் பண்ணி ஷிருந்தார். நான் சிந்தாமணியை ஆராய்தபோது நச்சினார்க் கினியார் தம் உரையினிடையே சின்னேவர்கும் செய்யுட்பகுதியை எடுத்துச் காட்டிச் சில செய்திகளை விளக்கிவருவதை அறிந்தேன். அப்படிக் காட்டப் பெற்ற பகுதிகள் எங்கே இருக்கின்றன வென் பதைத் தேடுவது ஆரம்ப காலத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போது சந்திரநாத் செட்டியாரைக் கேட்பேன். கேட்டவுடனே அவர் அப்பகுதிகள் இன்ன இன்ன இலம்பகத்தில் இன்ன இன்ன பாட்டில் வருகின்றனவென்று சொல்லிவிடுவார். இப்படியே சிந்தாமணியை ஜைனர்களிற் பலர் பாடம் பண்ணியிருந்ததை நான் அறிந்தேன். ஆனாலும் அவர்கள் அச்செய்யுட்களை ஆராய்ச்சி முறையில் படிக்கவில்லை. குற்றங்களைந்து சத்தபாடமாக மனமாக செய்யவில்லை. பராப்பரையாக வந்த பழக்கத்தினாலும் பக்தியினாலும் சிந்தாமணியைப் பாராயணம் சொல்தும் மனம் சொல்தும் வகுக்காரர்கள். சுப்பிராதாயாகவுமங்கிளர்து உரைபொன் கூறியும் ஆவர்கள் நெட்டிருஷ் சொல்திருந்தார்கள். அந்த உரை லிருந்தாலும் ஸங்ஸ்கிருத பதங்கள் நிரம்பியும் பரிபாலநாகங்கள் விரவியும் அமைந்திருக்கும். மூலத்திலும் உரையிலும் மூகாலமாக ஏறிப்போன வழக்கள் வழக்களாகவே இருந்தன. எட்டுப் பிரதிகளும் அவர்கள் பாடமும் எவ்வளவோ இடங்களில் மாறுபட்டன. அதனால் அவர்கள் பாடத்தை வைத்துக்கொண்டு ஆராய்வதென்பது இயலாத காரியமாயிற்று.

இருமுறை சந்திரநாத் செட்டியார் வெளியிருக்குச் சென்றிருந்தார். ஸெல்வசரணம் என்பதைப்பற்றி விரிவாக அறியவேண் சுடா சந்தர்ப்பால் வந்தது. சந்திரநாத் செட்டியார் இல்லாகமையின் வேறொரு காலாபோன்னும் கேட்டவாரவை நெண்ணினேன். அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில் குணபால செட்டியாரெண்பார் ஒருவர் இருந்தார். அவரும் ஜைனசமய சாஸ்திரப் பயிற்சியுடையவரென்று கேள்வியுற்றேன். யாரேனும் ஒருவர் என் ஆராய்ச்சிக்குச் சிறிதளவு பயன்படக்கூடியவராக இருந்தாலும் அவரைத் தேடிப்பிடித்துப் பழக்கம் செய்துகொண்டு அவரிடமிருந்து அவருக்குக் கெதரின்த வற்றை அறிந்துகொள்வதில் எனக்குச் சிறிதும் சலிப்பு ஏற்படுவதில்லை. ஆதலின் குணபால செட்டியாரையும் பார்த்துப் பழக்கம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டேன். ஒருநாள் அவர் வீட்டிக்குப் போனேன்.

அவரும் ஒரு செல்வர்; பிராயர் முதிர்ந்தவர். நான் போன வுடன் என்னை அன்போடி வரவேற்ற உடமசரித்தார். நான் அந்த ஊர்க் காலேஜ் உபாத்தியாயராதவின் எஸ்லீஸ் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தார். ஒரு ‘ஸோபா’வில் உட்காரர் கூட பேசிக்கொண்டிருந்தேன். அந்த ஆஸனத்தில் மூட்டையாக்குஷர்கிளன் இருந்தன. சகல உரிமையோடும் அவை மேலே உலரவிக்கொண்டிருந்தன. ஒன்றைக் கையில் எடுத்தேன். குணபால செட்டியார், “ஓரா ஹா ஹா! கொல்லவேண்டாம், கொல்லவேண்டார்” என்று கடிக்கிக் கொண்டே கையை அசைத்தார். ஜீவாகாருங்காபத்தை உடபிரினும் சிறந்ததாக முதிக்கும் ஜெனர்க்களில் அவர் ஒருவர் என்பதை அப்போது உணர்ந்தேன். கையில் எடுத்த மூட்டையை பூசியைய அதனுடைய இடத்திலே காலாக இருக்குஷ்பாடு விட்டுவிட்டு நான் அந்த ‘ஸோபா’வினில் ஈழபூந்திருந்து வேறிடத்தில் உட்காரர்து கொண்டேன். அவரிடம் ஸயாவசாலை பொய்ப்பதைப்பற்றிக் கேட்டேன். அவர் தமக்குந் தெரிந்துறைக் கூறிவிட்டத் தம் வீட்டில் இருந்த ஸமவசரணாத்தைக் குறிக்கும் பட்டெளாண்றைக் காட்டினார். நான் பார்த்து மகிழ்ந்தேன். அவரிடம் மேலும் பல விவகங்களைக் கேட்டேன். சிலவற்றைக் கொன்னார். மாலை ஐஞ்சு மனி ஆயிற்று. அவர் உணவுகொள்ளப் போய்விட்டார். இரவில் உண்ணுவது ஜெனர்களுக்கு விரோதமானது.

அவர் ஜென சாரீரதாயங்களை அ.சஷ்டானத்தில் ஒழுங்காக அதுசரிப்பது கண்டு நான் வியந்தேன். அவர் போஜனம் செய்த பிறகு ஜீவல்தோக்திரங்கள் சொல்லத்தொடக்கினார். கெடுநேரம் சொல்லிவிட்டுப் பிறகு வந்தார். சிறிதுகீரம் பேசிக்கொண்டிருந்தார். சில விவரங்களை அவர் தெளிவாகச் சொல்ல இயலவில்லை; “நாளைக்கு வாருங்கள். இவைகளைத் தெரிந்துகொள்வாரா?” என்று அவர் கூறி என்னை அனுப்பினார். ‘புல்தகங்களைப் பார்த்துத் தெரிந்து சொல்லார்போலும்! என்றால் அவர்கள் நான் திரும்பி விடுகேன்றேன்.

மறுகால் அவருடைய வீட்டிற்குஞ்சு வீட்டிற்குஞ்சு. வீட்டிற்குஞ்சினையில் அவர் உட்காரர்க்கிடிமுந்தார். நான் அவருக்கு எதிரே சிறிது தாரத்தில் உட்காரர்க்கீட்டேன். அவர் என்னைக் கண்டவுடன், “வாருங்கள்; இருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றூர். ஏதாவது புல்தகத்தை எடுத்து வருவாரென்று என்னிடைன். சிறிது நேரத்தில் மீண்டும் வெறுங்கையோடு வந்தார். “சரி; இப்போது உங்கள் சந்தேகங்களைப்பல்லாம் போன்றுங்கள்” என்று சுற்று ஊக்கத்தோடு கொன்னார். அவர் வாய்வீலாக நான்டாழார், உள்ளே போனதும், மீண்டுமென்று ஊக்கத்

“நான் ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். அவர் அதைக்கூட்டு அங்கே இருந்த ஜன்னல்வழியாக உள்ளே யாரோ ஒருவரிடம் அதை அப்படியே சொன்னார்; உள்ளிருந்து சற்று மெல்லிய குரவில் அதற்கேற்ற விடை வந்தது. செட்டியார் அடைந்த புதிய பலம் அந்தக் குரவென்பதை அறிந்துகொண்டேன். அக்குரல் ஒரு முதிர்ந்த பெண்பாலாருடையதென்று தோற்றியது. எனவுடைய சந்தேகத்துக்கு அது தெளிவான விடையாக இருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து உள்ளே இருப்பவர் இன்னுரென்று பார்க்க முடியவில்லை.

அதுதபதி வேறேறு கேள்வி கேட்டேன். செட்டியார் அதை வாங்கி ஜன்னல்வழியாக உள்ளே அனுப்பினார். உள்ளிருந்து அந்த மெல்லிய குரவிலே விடை வந்தது. இப்படி நான் கேட்பதும் செட்டியார் அதை ஜன்னல் வழியாகத் தெரிவிப்பதும் அங்கிருந்து விடை வருவதுாக ஸம்பாஷனை கடைபெற்று வந்தது. நானும் அதற்குள் ஓரளவு ஜைன விஷயங்களை அறிந்திருந்தேனோ விள்ள, உள்ளிருந்து வரும் விடைகளை நன்றாகத் தெரிந்து குறிப்பிடப்படுவதுக்கொண்டேன். இப்படி நிகழும்போது இடையே உள்ளிருந்த குரல், “பவ்யஜீவன் போவிருக்கிறதே!” என்றது. நான் மிகவும் சிரத்தையோடு மிக நுண்ணிய ஜைன சமயக் கருத்துக்களைக் கேட்டுவந்தேன். அக்கேள்விகளால் என்னைப்பற்றி ஓர் ஆபிப்பிராயம் அந்தக் குரவுடையாருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமென்று தோற்றியது. பவ்யஜீவனைப்பது ஜைனர்களுள் கிரமமாக மோகங் மன்றவதற்குத் தகுதியான நிலைமையில் இருக்கும் ஆத்மாவைக் குறிப்பது. எனக்கு அவ்விஷயம் முன்பே தெரிந்திருந்தது. ஆதலின் என்னைப் பவ்யஜீவனைன்று உள்ளிருந்தவர் கூறினவுடன் என் உடலில் மயிர்க்கச்செறிந்தது. அர்கத் பராமேஷ்டியின் பக்தி எனக்கு அதிகமென் ஹண்ணியேனும், ஜைனர் கூறும் மோகங் பிதலி எனக்குக் கிடைக்குமென்றேனும் நான் எந்தோங்கடைய வில்லை. சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு என்பதை அந்த இனிய குரல் கூறி என்னைத் தேற்றியதாகும்போல் கிழ்சாருப்பிறுவன் ஜைனமடத்திற்குக் கொண்டு

ஷிக்தாமணிக்கு உரை எழுத்தொடக்கிய நச்சினூர்க்கிளியர் மிகுடும் உ. காமத்தார் செய்திகளை அறிந்து முதலில் ஓர் உ. காமாவுறுத்தவாரார், அஷூத ஜைனப்பெரியார்களிடம் காட்டியபொழுது அவர்கள் ஆய்விடுவிட்டுவில்லை. அப்பால் அவர் ஒரு ஜைனவிழுதி யார்த்திடோல் ஷிக்தாருப்பிறுவன் ஜைனமடத்திற்குக் கொண்டு

ஜென் சமயதுல்களைக் கற்றுப் பிறகு இரண்டாம் முறை உள்ள எழுதினராம். அதையாவரும் அறிந்து பாராட்டினாராம்.

இந்த வரலாற்றை நான் கேள்விப்பட்டிருந்தேன். ‘அத்தகைய நாலை, நடுக்காட்டில் வழிதெரியாது திகைப்பவனைப் போல நிற்கும் நான் எப்படி ஆராய முடியும்? எனக்குத் தகுதி ஏது?’ என்று ஓய்யும் அச்சமும் கொண்டிருந்தேன். “பவ்யஜீவன்” என்று எனக்கு போக்க்யதாபத்திற்கு ஒரு ஜென் அறிவாளி மூலம் கிடைத்த தென்றால் எனக்கு ஆறுதலும் ஊத்தமும் உண்டாவதில் என்ன ஆச்சரியம்?

“உள்ளே இருந்து பேசுபவர்களா . . . ?” என்று பணிந்த குரவில் வாக்கியத்தை முடிக்காமலே செட்டியாரைக் கேட்டேன்.

“நம்முடைய பார்க்கை” என்று அவர் பெருமை தொனிக்கக் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மனைவியாருக்கு அதிக அறிவு இருப்பதில் அவருக்கு எல்லையற்ற திருப்தி இருந்தது.

“அப்படியா! அவர்கள் இன்றைக்கு எனக்கு மதோபகாரம் செய்தார்கள். நான் எங்கெங்கோ தேஷ்ட் தேஷ்ட் கவிடப் பட்டேன். இந்தக் காலத்தில் இவ்வளவு விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் ஆச்சரியம்” என்றேன் நான்.

“எல்லாம் எங்கள் பிதா அவர்கள் ஆசிரவாதம் - அவர்கள் இட்ட பிச்சை” என்று உள்ளிருந்த பெண்மனீயார் கூறினார். அப்படிச் சொல்லும்போதே அவர்க்குரல் இடையிடையே தழுதமுத்தது; துக்கத்தின் கலப்பு அதில் இருந்தது. அவர் அப்போது தம்முடைய நஞ்சத்தயாரை மினோவு கூர்க்கிறேது அதற்குரிக்காரணம் என்று நான் உண்டு தூதிக்கொண்டேன்.

“அவர்கள் நாமதேயார் என்னவோ?” என்று நான் தீவிட தேவேன். “தரணி செட்டியார்” என்று குண்டாளி தீவிட பதில் சொன்னார். “தரணி செட்டியாராவர்களா!” என்று நான் சரியப்பட்டேன நான். பலர் அப்பெரியாராய் பற்றி முடிஸ்வட்குறியாது எனக்கு ஞாபகம் வந்தது.

“அவர்களைப்பற்றி நான் கேட்டிருக்கிறேன் - அவர்களைப் பார்த்து விஷயங்கள் தெரிந்து கொள்ளும் அதிர்வட்டம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய அருமைக் குமாரியாரிடமிருந்து தெரிந்து கொள்ளும் லாபம் கிடைத்ததே; அதோடு, அவர்கள் எனக்குப் ‘பவ்யஜீவன்’ என்ற பட்டம் வேறு கொடுத்தார்களே; இதை நான் என்றும் மற்றவேன்” என்று நன்றியறிவோடு நான் கூறி விடை பெற்றுக் கொண்டேன்.



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series
an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முதலினர்
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை